



भारत का राजपत्र
The Gazette of India
இந்திய அரசிதழ்

असाधारण

EXTRAORDINARY

சிறப்பிதழ்

भाग XV अनुभाग 1

Part XV Section 1

பகுதி XV பிரிவு 1

प्रधिकार प्रांकाशित

PUBLISHED BY AUTHORITY

அதிகாரத்துடன் வெளியிடப்பட்டது

नई दिल्ली, सोमवार, 6 मार्च, 2000/1922 सका

New Delhi, Monday, 6th March 2000/1922 Saga

புது தில்லி, 2000, மார்ச் 6ஆம் நாள் திங்கட்கிழமை/1922 சக

The translation in Tamil of The Interest Tax Act, 1974 (45 of 1974), The Hindu Gains of Learning Act, 1930 (30 of 1930) The Government Seal Act, 1862 (3 of 1862), The Foreigners Act, 1946 (31 of 1946), The Agricultural Produce Cess Act, 1940 (27 of 1940), The Protection of Human Rights Act, 1993 (10 of 1994), The Prevention of Corruption Act, 1988 (49 of 1988), The Cess and Other Taxes on minerals (Validation) Act, 1992 (16 of 1992), The Architects Act, 1972 (20 of 1972) The Authoritative Texts (Central Laws) Act, 1973 (50 of 1973), The Benami Transactions (Prohibition) Act, 1988 (45 of 1988) are hereby published under the authority of the President and shall be deemed to be the Authoritative Texts thereof in Tamil under clause (a) Section 2 of the Authoritative Texts (Central Laws) Act, 1973 (50/1973).

வட்டிவரிச் சட்டம், 1974 (45/1974), இந்துக் கல்விவழி ஈட்டியச் சொத்துச் சட்டம், 1862 (30/1862), அரசாங்க இலச்சினைச் சட்டம், 1862 (3/1862), அயல்நாட்டினர் சட்டம், 1946 (31/1946), வேளாண் விளைபொருள் மேல்வரிச் சட்டம், 1940 (27/1940), மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 (10/1994), ஊழல் தடுப்புச் சட்டம், 1988 (49/1988), கனிமங்கள் மீதான மேல்வரி மற்றும் பிறவரிகள் (செல்லுந்தன்மையுடையதாக்குதல்) சட்டம், 1992 (16/1992), கட்டக் கலைஞர்கள் சட்டம், 1972 (20/1972), அதிகாரவரிமைப்படியான வாசகங்கள் (மையச் சட்டங்கள்) சட்டம், 1973 (50/1973), பெயரிடவல் நடவடிக்கைகள் (குடைசெய்தல்) சட்டம், 1988 (45/1988) ஆகியவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு குடியரசுத் தலைவரின் அதிகாரத்தின்படி இதன்மூலம் வெளியிடப்படுகின்றன. அதிகாரவரிமைப்படியானவாசகங்கள் (மையச் சட்டங்கள்) சட்டம், 1973 (50/1973) இன்பிரிவு 2இன் கூறு (அ) வின்படி இவையே தமிழில் அதிகாரவரிமைப்படியான வாசகங்களாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

[Price Rs. 52.00

இந்துக் கல்விவழி ஈட்டிய சொத்துச் சட்டம், 1930

(சட்ட எண் 30/1930)

[1930, ஜூலை 25]

தம் கல்வி வழியாகத் தம்மால் ஈட்டப்பட்ட சொத்தில் பிரிவினையாகாத ஓர் இந்துக் குடும்பத்தின் உறுப்பினர் ஒருவருக்குள்ள உரிமைகள் பற்றிய ஐயப்பாட்டினை அகற்றுவதற்கான ஒரு சட்டம்.

தம் கல்வி வழியாகத் தம்மால் ஈட்டப்பட்ட சொத்தில் பிரிவினையாகாத ஓர் இந்துக் குடும்பத்தின் உறுப்பினர் ஒருவருக்குள்ள உரிமைகள் பற்றிய ஐயப்பாட்டினை அகற்றுவதும், ஒருசீரான விதிக்கு வகைசெய்வதும் உகந்ததாக இருப்பதால், பின்வருமாறு ஈங்கிதனால் சட்டமியற்றப்படுகிறது:—

1. (1) இந்தச் சட்டம், இந்துக் கல்விவழி ஈட்டிய சொத்துச் சட்டம், 1930 என்று வழங்கப்பெறும்.

குறித்
தலைப்பும்
அளவுகையும்.

(2) இது, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நீங்கலாக, இந்தியா முழுவதையும் அளாவி நிற்கும்.

2. இந்தச் சட்டத்தில், பொருளுக்கு அல்லது தறுவாய்க்கு முரணாக எதுவும் இருந்தாலன்றி,—

(அ) “ஈட்டுபவர்” என்பது, கல்வி வழியாகச் சொத்தினை ஈட்டுகிற பிரிவினையாகாத ஓர் இந்துக் குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் என்று பொருள்படும்;

(ஆ) “கல்விவழி ஈட்டிய சொத்து” என்பது, அத்தகைய ஈட்டுதல்கள், இந்தச் சட்டத்தின் தொடக்கநிலைக்கு முன்போ, பின்போ ஈட்டப்பட்டதாயினும் அத்தகைய கல்வியின் பொதுவான அல்லது சிறப்பான பயனால் ஏற்பட்டதாயினும், பெருமளவு கல்வி வழியாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் என்று பொருள்படும்; மற்றும்

(இ) “கல்வி” என்பது, தொடக்கநிலை, தொழில் நுட்பம், அறிவியல், சிறப்பியல் அல்லது பொதுவியல் கல்விப் பயிற்சி என்றும், வாழ்க்கையில் ஏதேனும் வணிகத்தொழிலை, விசைத் தொழிலை, விழைதொழிலை, தேர்தொழிலை, ஒருவர் மேற்கொள்வதை இயல்விக்க வழக்கமாகக் கருதப்படுகிற ஒவ்வொரு வகைப் பயிற்சி என்றும் பொருள்படும்.

3. வழக்கம், விதி அல்லது இந்துச் சட்டத்தின் பொருள்கோள் எது எவ்வாறிருப்பினும், கல்விவழி ஈட்டிய சொத்து எதுவும்,—

கல்வி வழி
ஈட்டிய
சொத்து சில
காரணங்களுக்காக
மட்டுமே
ஈட்டுபவரின்
தனிப்பட்ட
சொத்தன்று
எனக்
கொள்ளப்படுதல்
ஆகாது.

(அ) ஈட்டுபவரின் கல்வியானது, அவருடைய குடும்பத்தின் வாழுகிற அல்லது இறந்துபோன உறுப்பினர் எவராலுமோ, அல்லது அவருடைய குடும்பத்தின் கூட்டுநிதியங்களின் உதவியைக் கொண்டோ அல்லது அக்குடும்பத்தின் கூட்டுநிதியங்களின் உறுப்பினருடைய நிதியங்களின் உதவியைக் கொண்டோ முழுவதுமாக அல்லது பகுதியாக, அவருக்குப் புகட்டப்பட்டிருப்பதன் அல்லது

(ஆ) அவர்தம் கல்வியைப் பெறுங்கால், அவருடைய குடும்பத்தின் கூட்டு நிதியங்களினாலோ அல்லது அக்குடும்பத்தின் எவரேனும் உறுப்பினருடைய நிதியங்களினாலோ அவர் அல்லது அவருடைய குடும்பத்தினர் முழுவதுமாக அல்லது பகுதியாகப் பேணிக்காக்கப்பட்டிருப்பதன் அல்லது ஆதரிக்கப்பட்டிருப்பதன் காரணத்தினால் மட்டுமே அவரின் தனிப்பட்ட மற்றும் தனிவேறான சொத்து அன்று எனக் கொள்ளப்படுதல் ஆகாது.

4. (அ) இந்தச் சட்டத்தின் தொடக்கநிலைக்கு முன்பு, செய்யப்பட்ட அல்லது செயற்படுத்தப்பட்ட சொத்து உரிமைமாற்றம் எதனின் வரையறைகளை அல்லது அடைவுகளை

காப்பாடுகள்.

- (ஆ) இந்தச் சட்டத்தின் தொடக்கநிலைக்கு முன்பு, ஏற்கெனவே இணக்கமளிக்கப்பட்ட அல்லது செய்யப்பட்ட எதனின் செல்லுந் தன்மையை, செல்லாத் தன்மையை, விளைவை அல்லது பின்விளைவுகளை,
- (இ) இந்தச் சட்டத்தின் தொடக்க நிலைக்கு முன்பு, செய்யப்பட்ட கூட்டுக் குடும்பச் சொத்தின் ஒரு பாகப்பிரிவினையின்படி அல்லது ஒரு பாகப் பிரிவினைக்காக ஓர் உடன்பாட்டின்படி உண்டாக்கப்பட்ட உரிமை அல்லது கடப்பாடு எதனையும், அல்லது
- (ஈ) அத்தகைய உரிமை அல்லது கடப்பாட்டைப் பொறுத்த தீர்வழி அல்லது நடவடிக்கை எதனையும்

இந்தச் சட்டம், எந்த வகையிலும் பாதிப்பதாகவோ அல்லது இந்தச் சட்டத்தின் தொடக்க நிலைக்கு முன்பு ஒரு நீதிமன்றத்தில் நடப்பிலிருக்கிற நடவடிக்கை எதிலும், அத்தகைய தொடக்கநிலைக்கு முன்பு செய்யப்பட்ட எதனையும் செல்லாததாக்குவதாகவோ அல்லது எந்த வழியிலும் பாதிப்பதாகவோ கொள்ளப்படுதல் ஆகாது; மற்றும் இதில் சுட்டப்பட்ட அத்தகைய தீர்வழி மற்றும் அத்தகைய நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டம் நிறைவேற்றப்படாதிருந்தாற்போன்றே, நேர்வுக்கேற்ப செயற்படுத்தப்படலாம், தொடுக்கப்படலாம் அல்லது தொடரப்படலாம்.